

Verbs - 1
வினைச் சொற்கள் - 1
vinaic coRkaL - 1

இடப் பெயர், விசுதிகள் - நிகழ் காலம் (idap peyar, vigudhigaL - ~nigazh kAlam) Pronouns, Suffixes for Present Tense

person/suffix chart

| இடப் பெயர் | நிகழ் கால இடைநிலை | இடப் பெயருக்கு உரிய விசுதி | pronoun | present tense middle suffix | pronoun suffix | |
|----------------|-------------------|----------------------------|----------------|-----------------------------|----------------|------|
| நான் | கிறு / கின்று | ஏன் | ~nAn | kiRu / kindRu | En | I |
| நாங்கள் | கிறு / கின்று | ஓம் | ~nA~nggaL | kiRu / kindRu | Om | we |
| நாம் | கிறு / கின்று | ஓம் | ~nAm | kiRu / kindRu | Om | we |
| நீ | கிறு / கின்று | ஆய் | ~nI | kiRu / kindRu | Ay | you |
| நீங்கள் | கிறு / கின்று | ஈர்கள் | ~nI~nggaL | kiRu / kindRu | IrgaL | you |
| அவன் | கிறு / கின்று | ஆன் | avan | kiRu / kindRu | An | he |
| அவள் | கிறு / கின்று | ஆள் | avaL | kiRu / kindRu | AL | she |
| அவர் / அவர்கள் | கிறு / கின்று | ஆர் / ஆர்கள் | avar / avargaL | kiRu / kindRu | Ar / ArgaL | they |
| அது | கிறு / கின்று | அது | adhu | kiRu / kindRu | adhu | it |
| அவை | கின்று | அன, அ | avai | kindRu | ana, a | they |

Note:

- 1) **Tamil has 2 words for 'we'**. நாங்கள் 'we' excludes the listener(s) in the group. நாம் 'we' includes the listener(s) in the group.
- 2) **Pronunciation:** 'kiRu' / 'kindRu' may sound as 'giRu' / 'gindRu' most of the times depending on Tamil pronunciation guidelines.
- 3) **Usage:** 'kiRu' / 'kindRu' may be used interchangeably. In current usage, 'kiRu' is used commonly.
- 4) **Gender specific suffixes:**
 - a) The first person (~nAn, ~nAm, ~nA~nggaL = I, we), second person (~nI, ~nI~nggaL = you, you), and third person plural (higher level - uyar thiNai) (avar/avargaL = they) suffixes are gender independent.
 - b) Third person singular (higher level - uyar thiNai) (avan, avaL = he, she) suffixes are gender specific. Thus, when the third person is male, use the male ending as in the 'avan' row. (e.g. "rAman va~ndhAn" = Raman came). Similarly for female third persons. (e.g. "slthA va~ndhAL").
- 5) **To create simple sentences:** subject + (verb root + tense middle suffix + subject suffix)

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|-----------|-----------|----------------------------|----------|---------|
|-----------|-----------|----------------------------|----------|---------|

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|---|------------------------------|---|----------------------------------|-------------------|
| நான் + (ஓடு + கிறு + ஏன்) | நான் ஓடுகிறேன் | ~nAn + (Odu + kiRu + En) | ~nAn OdugiREn | I run |
| நீ + (நட + கிறு + ஆய்) | நீ நடக்கிறாய் | ~nI + (~nada + kiRu + Ay) | ~nI ~nadakkiRAy | You walk |
| அது + (வரு + கின்று + அது) | அது வருகின்றது | adhu + (varu + kindRu + adhu) | adhu varugindRadhu | It comes |
| குருவி + (பற + கிறு + அது) | குருவி பறக்கிறது | kuruvi + (paRa + kiRu + adhu) | kuruvi paRakkiRadhu | sparrow flies |
| நீங்கள் + (பாடு + கிறு + ஈர்கள்) | நீங்கள் பாடுகிறீர்கள் | ~nI~nggaL + (pAdu + kiRu + IrgaL) | ~nI~nggaL pAdugiRIrgaL | You (plural) sing |
| அவள் + (அழு + கிறு + ஆள்) | அவள் அழுகிறாள் | avaL + (azhu + kiRu + AL) | avaL azhugiRAL | She cries |
| ஆடு + (சாப்பிடு + கிறு + அது) | ஆடு சாப்பிடுகிறது | Adu + (sAppidu + kiRu + adhu) | Adu sAppidugiRadhu | Goat eats |
| ஆடுகள் + (சாப்பிடு + கின்று + அன) | ஆடுகள் சாப்பிடுகின்றன | AdugaL + (sAppidu + kindRu + ana) | AdugaL sAppidugindRana | Goats eat |
| அம்மா + (கூப்பிடு + கிறு + ஆர்) | அம்மா கூப்பிடுகிறார் | ammA + (kUppidu + kiRu + Ar) | ammA kUppidugiRAR | Mother calls |
| குழந்தைகள் + (விளையாடு + கிறு + ஆர்கள்) | குழந்தைகள் விளையாடுகிறார்கள் | kuzha~ndhaigaL + (viLaiyAdu + kiRu + ArgaL) | kuzha~ndhaigaL viLaiyAdugiRArgaL | Children play |

ஓடு (Odu) = run

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|----------------------|-----------------------|----------------------------|----------------------------------|--------------------------|
| நான் ஓடுகிறேன் | ~nAn OdugiREn | நான் ஓடறேன் | ~nAn OdaREn | I run |
| நாங்கள் ஓடுகிறோம் | ~nA~nggaL OdugiROm | நாங்க ஓடறோம் | ~nA~ngga OdaROm | we run |
| நாம் ஓடுகிறோம் | ~nAm OdugiROm | நம்ம ஓடறோம் | ~namma OdaROm | we run |
| நீ ஓடுகிறாய் | ~nI OdugiRAy | நீ ஓடற | ~nI OdaRa | You (singular) run |
| நீங்கள் ஓடுகிறீர்கள் | ~nI~nggaL OdugiRIrgaL | நீங்க ஓடறேள் (/ஓடறீங்க) | ~nI~ngga OdaREL (/OdaRI~ngga) | You (respect/plural) run |

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|--|--------------------------------------|--|---|---------------------------------------|
| அவன் ஓடுகிறான் | avan OdugiRAn | அவன் ஓடறான் | avan OdaRAn | He runs |
| அவள் ஓடுகிறாள் | avaL OdugiRAL | அவ ஓடறா | ava OdaRA | She runs |
| அவர் ஓடுகிறார் அவர்கள் ஓடுகிறார்கள் | avar OdugiRAR avargaL OdugiRArgaL | அவர் ஓடறார் / (அவரு ஓடறாரு) அவா ஓடறா (/அவங்க ஓடறாங்க) | avar OdaRAR / (avaru OdaRARu) avA OdaRA (/ava~ngga OdaRA~ngga) | they (person - respect/plural) run |
| அது ஓடுகிறது | adhu OdugiRadhu | அது ஓடறது | adhu OdaRadhu | It runs |
| அவை ஓடுகின்றன | avai OdugindRana | அதுகள் ஓடறது | adhugaL OdaRadhu | they (animals/objects) run |

Notes:

1. **Colloquial form:** There are several variations in the spoken form based on region, social groups, etc. Therefore, the colloquial form shown in these documents should be seen as just some examples.

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|-----------------|-----------------|---------|---------------------------|-------------------------|---------------------------|---------------------------|
| | | | run | run | come | come |
| | | | ஓடு | Odu | வா | vA |
| நான் | ~nAn | I | ஓடுகிறேன் | OdugiREn | வருகிறேன் | varugiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | ஓடுகிறோம் | OdugiROm | வருகிறோம் | varugiROm |
| நாம் | ~nAm | we | ஓடுகிறோம் | OdugiROm | வருகிறோம் | varugiROm |
| நீ | ~nI | you | ஓடுகிறாய் | OdugiRAy | வருகிறாய் | varugiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | ஓடுகிறீர்கள் | OdugiRIrgaL | வருகிறீர்கள் | varugiRIrgaL |
| அவன் | avan | he | ஓடுகிறான் | OdugiRAn | வருகிறான் | varugiRAn |
| அவள் | avaL | she | ஓடுகிறாள் | OdugiRAL | வருகிறாள் | varugiRAL |
| அவர் அவர்கள் | avar avargaL | they | ஓடுகிறார் ஓடுகிறார்கள் | OdugiRAR OdugiRArgaL | வருகிறார் வருகிறார்கள் | varugiRAR varugiRArgaL |
| அது | adhu | it | ஓடுகிறது | OdugiRadhu | வருகிறது | varugiRadhu |
| அவை | avai | they | ஓடுகின்றன | OdugindRana | வருகின்றன | varugindRana |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|------------|------------|---------|-------------|------|-------------|------|
| | | | | | | |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|------------|------------|---------|-----------------|--------------|----------------|---------------|
| | | | see / look | see / look | lie down | lie down |
| | | | பார் | pAr | படு | padu |
| நான் | ~nAn | I | பார்க்கிறேன் | pArkkiREn | படுக்கிறேன் | padukkiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | பார்க்கிறோம் | pArkkiROm | படுக்கிறோம் | padukkiROm |
| நாம் | ~nAm | we | பார்க்கிறோம் | pArkkiROm | படுக்கிறோம் | padukkiROm |
| நீ | ~nI | you | பார்க்கிறாய் | pArkkiRAy | படுக்கிறாய் | padukkiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | பார்க்கிறீர்கள் | pArkkiRIrgaL | படுக்கிறீர்கள் | padukkiRIrgaL |
| அவன் | avan | he | பார்க்கிறான் | pArkkiRAn | படுக்கிறான் | padukkiRAn |
| அவள் | avaL | she | பார்க்கிறாள் | pArkkiRAL | படுக்கிறாள் | padukkiRAL |
| அவர் | avar | they | பார்க்கிறார் | pArkkiRAr | படுக்கிறார் | padukkiRAr |
| அவர்கள் | avargaL | | பார்க்கிறார்கள் | pArkkiRArgaL | படுக்கிறார்கள் | padukkiRArgaL |
| அது | adhu | it | பார்க்கிறது | pArkkiRadhu | படுக்கிறது | padukkiRadhu |
| அவை | avai | they | பார்க்கின்றன | pArkkindRana | படுக்கின்றன | padukkindRana |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|------------|------------|---------|--------------|--------------|-----------------------|-----------------------|
| | | | experience | experience | stand; stop (self) | stand; stop (self) |
| | | | படு | padu | நில் | ~nil |
| நான் | ~nAn | I | படுகிறேன் | padugiREn | நிற்கிறேன் | ~niRkiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | படுகிறோம் | padugiROm | நிற்கிறோம் | ~niRkiROm |
| நாம் | ~nAm | we | படுகிறோம் | padugiROm | நிற்கிறோம் | ~niRkiROm |
| நீ | ~nI | you | படுகிறாய் | padugiRAy | நிற்கிறாய் | ~niRkiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | படுகிறீர்கள் | padugiRIrgaL | நிற்கிறீர்கள் | ~niRkiRIrgaL |
| அவன் | avan | he | படுகிறான் | padugiRAn | நிற்கிறான் | ~niRkiRAn |
| அவள் | avaL | she | படுகிறாள் | padugiRAL | நிற்கிறாள் | ~niRkiRAL |
| அவர் | avar | they | படுகிறார் | padugiRAr | நிற்கிறார் | ~niRkiRAr |
| அவர்கள் | avargaL | | படுகிறார்கள் | padugiRArgaL | நிற்கிறார்கள் | ~niRkiRArgaL |
| அது | adhu | it | படுகிறது | padugiRadhu | நிற்கிறது | ~niRkiRadhu |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|------------|------------|---------|-------------|--------------|-------------|--------------|
| அவை | avai | they | படுகின்றன | padugindRana | நிற்கின்றன | ~niRkindRana |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|-----------------|-----------------|---------|-------------------------------------|---------------------------------------|-----------------------------|-------------------------|
| | | | stop (something) | stop (something) | go | go |
| | | | நிறுத்து | ~niRuththu | செல் | sel |
| நான் | ~nAn | I | நிறுத்துகிறேன் | ~niRuththugiREn | செல்கிறேன் | selgiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | நிறுத்துகிறோம் | ~niRuththugiROm | செல்கிறோம் | selgiROm |
| நாம் | ~nAm | we | நிறுத்துகிறோம் | ~niRuththugiROm | செல்கிறோம் | selgiROm |
| நீ | ~nI | you | நிறுத்துகிறாய் | ~niRuththugiRAy | செல்கிறாய் | selgiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | நிறுத்துகிறீர்கள் | ~niRuththugiRIrgaL | செல்கிறீர்கள் | selgiRIrgaL |
| அவன் | avan | he | நிறுத்துகிறான் | ~niRuththugiRAn | செல்கிறான் | selgiRAn |
| அவள் | avaL | she | நிறுத்துகிறாள் | ~niRuththugiRAL | செல்கிறாள் | selgiRAL |
| அவர் அவர்கள் | avar avargaL | they | நிறுத்துகிறார் நிறுத்துகிறார்கள் | ~niRuththugiRAr ~niRuththugiRArgaL | செல்கிறார் செல்கிறார்கள் | selgiRAr selgiRArgaL |
| அது | adhu | it | நிறுத்துகிறது | ~niRuththugiRadhu | செல்கிறது | selgiRadhu |
| அவை | avai | they | நிறுத்துகின்றன | ~niRuththugindRana | செல்கின்றன | selgindRana |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|------------|------------|---------|-------------|------------|-----------------|-----------------|
| | | | go | go | listen; ask; | listen; ask; |
| | | | போ | pO | கேள் | kEL |
| நான் | ~nAn | I | போகிறேன் | pOgiREn | கேட்கிறேன் | kEtkiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | போகிறோம் | pOgiROm | கேட்கிறோம் | kEtkiROm |
| நாம் | ~nAm | we | போகிறோம் | pOgiROm | கேட்கிறோம் | kEtkiROm |
| நீ | ~nI | you | போகிறாய் | pOgiRAy | கேட்கிறாய் | kEtkiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | போகிறீர்கள் | pOgiRIrgaL | கேட்கிறீர்கள் | kEtkiRIrgaL |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|-----------------|-----------------|---------|-------------------------|-----------------------|-----------------------------|-------------------------|
| அவன் | avan | he | போகிறான் | pOgiRAn | கேட்கிறான் | kEtkiRAn |
| அவள் | avaL | she | போகிறாள் | pOgiRAL | கேட்கிறாள் | kEtkiRAL |
| அவர் அவர்கள் | avar avargaL | they | போகிறார் போகிறார்கள் | pOgiRAr pOgiRArgaL | கேட்கிறார் கேட்கிறார்கள் | kEtkiRAr kEtkiRArgaL |
| அது | adhu | it | போகிறது | pOgiRadhu | கேட்கிறது | kEtkiRadhu |
| அவை | avai | they | போகின்றன | pOgindRana | கேட்கின்றன | kEtkindRana |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|-----------------|-----------------|---------|---------------------------|-----------------------|-----------------------------|-----------------------------|
| | | | rule | rule | fall | fall |
| | | | ஆள் | AL | விழு | vizhu |
| நான் | ~nAn | I | ஆள்கிறேன் | ALgiREn | விழுகிறேன் | vizhugiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | ஆள்கிறோம் | ALgiROm | விழுகிறோம் | vizhugiROm |
| நாம் | ~nAm | we | ஆள்கிறோம் | ALgiROm | விழுகிறோம் | vizhugiROm |
| நீ | ~nI | you | ஆள்கிறாய் | ALgiRAy | விழுகிறாய் | vizhugiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | ஆள்கிறீர்கள் | ALgiRIrgaL | விழுகிறீர்கள் | vizhugiRIrgaL |
| அவன் | avan | he | ஆள்கிறான் | ALgiRAn | விழுகிறான் | vizhugiRAn |
| அவள் | avaL | she | ஆள்கிறாள் | ALgiRAL | விழுகிறாள் | vizhugiRAL |
| அவர் அவர்கள் | avar avargaL | they | ஆள்கிறார் ஆள்கிறார்கள் | ALgiRAr ALgiRArgaL | விழுகிறார் விழுகிறார்கள் | vizhugiRAr vizhugiRArgaL |
| அது | adhu | it | ஆள்கிறது | ALgiRadhu | விழுகிறது | vizhugiRadhu |
| அவை | avai | they | ஆள்கின்றன | ALgindRana | விழுகின்றன | vizhugindRana |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|------------|------------|---------|-------------|-------------|-------------|-------------|
| | | | fly | fly | cry | cry |
| | | | paRa | paRa | அழு | azhu |
| நான் | ~nAn | I | paRakkiREn | paRakkiREn | அழுகிறேன் | azhugiREn |
| நாங்கள் | ~nA~nggaL | we | paRakkiROm | paRakkiROm | அழுகிறோம் | azhugiROm |

| இடப் பெயர் | Idap peyar | Pronoun | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|-----------------|-----------------|---------|-----------------------------|-----------------------------|---------------------------|---------------------------|
| நாம் | ~nAm | we | paRakkiROm | paRakkiROm | அழுகிறோம் | azhugiROm |
| நீ | ~nI | you | paRakkiRAy | paRakkiRAy | அழுகிறாய் | azhugiRAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | paRakkiRIrgaL | paRakkiRIrgaL | அழுகிறீர்கள் | azhugiRIrgaL |
| அவன் | avan | he | paRakkiRAn | paRakkiRAn | அழுகிறான் | azhugiRAn |
| அவள் | avaL | she | paRakkiRAL | paRakkiRAL | அழுகிறாள் | azhugiRAL |
| அவர் அவர்கள் | avar avargaL | they | paRakkiRAR paRakkiRArgaL | paRakkiRAR paRakkiRArgaL | அழுகிறார் அழுகிறார்கள் | azhugiRAR azhugiRArgaL |
| அது | adhu | it | paRakkiRadhu | paRakkiRadhu | அழுகிறது | azhugiRadhu |
| அவை | avai | they | paRakkindRana | paRakkindRana | அழுகின்றன | azhugindRana |

Sample list of common verbs:

| வினைச் சொல் | vinaic col | verb | மாதிரி | similar to |
|-------------|------------|--------------------|------------------|-------------------|
| தா | thA | give | வா | vA |
| ஆடு | Adu | dance | ஓடு | Odu |
| பாடு | pAdu | sing | ஓடு | Odu |
| நாடு | ~nAdu | seek | ஓடு | Odu |
| வாடு | vAdu | wither | ஓடு | Odu |
| சூடு | sUdu | wear (put on) | ஓடு | Odu |
| தேடு | thEdu | search | ஓடு | Odu |
| எழுது | ezhudhu | write | ஓடு | Odu |
| ஓட்டு | Ottu | drive / drive away | ஓடு | Odu |
| காட்டு | kAttu | show / point | ஓடு | Odu |
| மாட்டு | mAttu | hang (picture); | ஓடு | Odu |
| ஆட்டு | Attu | shake | ஓடு | Odu |
| தாலாட்டு | thAlAttu | sing lullaby | ஓடு | Odu |
| அலம்பு | alambu | wash (hand etc) | ஓடு | Odu |
| கிளம்பு | kiLambu | start (self) | ஓடு | Odu |
| போடு | pOdu | put / drop | படு (experience) | padu (experience) |
| விடு | vidu | drop / let go | படு (experience) | padu (experience) |

| வினைச் சொல் | vinaic col | verb | மாதிரி | similar to |
|-------------|------------|------------------------------------|------------------|-------------------|
| இடு | idu | put / pour something | படு (experience) | padu (experience) |
| தொடு | thodu | touch | படு (experience) | padu (experience) |
| தொடு | thodu | make a garland | படு (lie down) | padu (lie down) |
| கொடு | kodu | give | படு (lie down) | padu (lie down) |
| கொல் | kol | kill | செல் | sel |
| வெல் | vel | win | செல் | sel |
| மீள் | mIL | recover; redeem | கேள் | kEL |
| மீள் | mIL | return (self) / come back (self) | ஆள் | AL |
| மாள் | mAL | die | ஆள் | AL |
| கொள் | koL | have (used in perfect tense forms) | ஆள் | AL |
| படி | padi | read | பார் | pAr |
| அடி | adi | hit | பார் | pAr |
| குடி | kudi | drink | பார் | pAr |
| நடி | ~nadi | act / pretend | பார் | pAr |
| மடி | madi | fold | பார் | pAr |
| ஒடி | odi | snap into two (something else) | பார் | pAr |
| உடை | udai | break (something else) | பார் | pAr |
| அழை | azhai | invite; call; | பார் | pAr |
| உழை | uzhai | work | பார் | pAr |
| பிழை | pizhai | survive | பார் | pAr |
| பறி | paRi | pluck | பார் | pAr |
| எரி | eri | burn | பார் | pAr |
| குளி | kuLi | bathe | பார் | pAr |
| சிரி | siri | smile | பார் | pAr |
| எழு | ezhu | get up (wake up); stand; | விழு | vizhu |
| நுழை | ~nuzhai | enter | விழு | vizhu |

| வினைச் சொல் | vinaic col | verb | மாதிரி | similar to |
|-------------|------------|-----------------------------|--------|------------|
| வரை | varai | draw / paint (picture etc.) | விழு | vizhu |
| எறி | eRi | throw | விழு | vizhu |
| கீழ்ப்படி | kIzhppadi | obey | விழு | vizhu |
| அரி | ari | cut (vegetable etc) | விழு | vizhu |
| திற | thiRa | open | பற | paRa |
| மற | maRa | forget | பற | paRa |
| பிற | piRa | be born | பற | paRa |
| இற | iRa | die | பற | paRa |
| கிட | kida | lie down (self) | பற | paRa |
| நட | ~nada | walk | பற | paRa |
| இழ | izha | lose | பற | paRa |
| கல | kala | mix (self) | பற | paRa |
| அணி | aNi | wear (clothes etc) | பற | paRa |
| அறி | aRi | know | பற | paRa |
| | | | | |

இடப் பெயர், விகுதிகள் - இறந்த காலம் (idap peyar, vigudhigaL - iRa~ndha kAlam) Pronouns, Suffixes for Past Tense

person/suffix chart

| இடப் பெயர் | இறந்த கால இடைநிலை | இடப் பெயருக்கு உரிய விகுதி | pronoun | past tense middle suffix | pronoun suffix | |
|------------|-------------------------|----------------------------|-----------|--------------------------|----------------|-----|
| நான் | த், ட், ற், இன் (இ, ன்) | ஏன் | ~nAn | th, t, R, in (i, n) | En | I |
| நாங்கள் | த், ட், ற், இன் (இ, ன்) | ஓம் | ~nA~nggaL | th, t, R, in (i, n) | Om | we |
| நாம் | த், ட், ற், இன் (இ, ன்) | ஓம் | ~nAm | th, t, R, in (i, n) | Om | we |
| நீ | த், ட், ற், இன் (இ, ன்) | ஆய் | ~nI | th, t, R, in (i, n) | Ay | you |
| நீங்கள் | த், ட், ற், இன் (இ, ன்) | ஈர்கள் | ~nI~nggaL | th, t, R, in (i, n) | IrgaL | you |
| அவன் | த், ட், ற், இன் (இ, ன்) | ஆன் | avan | th, t, R, in (i, n) | An | he |

| இடப் பெயர் | இறந்த கால இடைநிலை | இடப் பெயருக்கு உரிய விகுதி | pronoun | past tense middle suffix | pronoun suffix | |
|----------------|-------------------------|----------------------------------|----------------|-----------------------------|-------------------|------|
| அவள் | த், ட், ற், இன் (இ, ன்) | ஆள் | avaL | th, t, R, in (i, n) | AL | she |
| அவர் / அவர்கள் | த், ட், ற், இன் (இ, ன்) | ஆர் / ஆர்கள் | avar / avargaL | th, t, R, in (i, n) | Ar / ArgaL | they |
| அது | த், ட், ற், இன் (இ, ன்) | அது | adhu | th, t, R, in (i, n) | adhu | it |
| அவை | த், ட், ற், இன் (இ, ன்) | அன, அ | avai | th, t, R, in (i, n) | ana, a | they |

Notes on past tense middle suffix:

1. Sometimes, the middle suffix 'in' may lose either the 'i' or the 'n'. Typically, you will see them in third person singular and plural context.
2. Which middle suffix should be used may depend on the verb root characteristics and/or person.

To create simple sentences: person (verb root + tense middle suffix + person suffix)

ஓடு (Odu) = run

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|--------------------|---------------------|---------------------------------|-------------------------------------|---------------------------------------|
| நான் ஓடினேன் | ~nAn OdinEn | நான் ஓடினேன் | ~nAn OdinEn | I ran |
| நாங்கள் ஓடினோம் | ~nA~nggaL OdinOm | நாங்க ஓடினோம் | ~nA~ngga OdinOm | We ran |
| நாம் ஓடினோம் | ~nAm OdinOm | நம்ம ஓடினோம் | ~namma OdinOm | We ran |
| நீ ஓடினாய் | ~nI OdinAy | நீ ஓடின | ~nI Odina | You (singular) ran |
| நீங்கள் ஓடினீர்கள் | ~nI~nggaL OdinIrgaL | நீங்க ஓடினீர்கள் (/ஓடினீங்க) | ~nI~ngga OdinEL (/OdinI~ngga) | You (respect/plural) ran |
| அவன் ஓடினான் | avan OdinAn | அவன் ஓடினான் | avan OdinAn | He ran |
| அவள் ஓடினாள் | avaL OdinAL | அவ ஓடினா | ava OdinA | She ran |
| அவர் ஓடினார் | avar OdinAr | அவா ஓடினா (/அவங்க ஓடினாங்க) | avA OdinA (/ava~ngga OdinA~ngga) | they (person - respect/plural) ran |
| அது ஓடியது | adhu Odiyadhu | அது ஓடித்து | adhu Odiththu | It ran |
| அவை ஓடின | avai Odina | அதுகள் ஓடித்து | adhugaL Odiththu | they (animals/objects) ran |

person/suffix chart

| இடப் பெயர் | எதிர் கால இடைநிலை | இடப் பெயருக்கு உரிய விசுதி | pronoun | future tense middle suffix | pronoun suffix | |
|----------------|-------------------|----------------------------|----------------|----------------------------|----------------|------|
| நான் | ப், வ் | ஏன் | ~nAn | p, v | En | I |
| நாங்கள் | ப், வ் | ஓம் | ~nA~nggaL | p, v | Om | we |
| நாம் | ப், வ் | ஓம் | ~nAm | p, v | Om | we |
| நீ | ப், வ் | ஆய் | ~nI | p, v | Ay | you |
| நீங்கள் | ப், வ் | ஈர்கள் | ~nI~nggaL | p, v | IrgaL | you |
| அவன் | ப், வ் | ஆன் | avan | p, v | An | he |
| அவள் | ப், வ் | ஆள் | avaL | p, v | AL | she |
| அவர் / அவர்கள் | ப், வ் | ஆர் / ஆர்கள் | avar / avargaL | p, v | Ar / ArgaL | they |
| அது | ப், வ் | அது | adhu | p, v | adhu | it |
| அவை | ப், வ் | அன, அ | avai | p, v | ana, a | they |

| பால் | Person | Person | வினைச் சொல் | verb | வினைச் சொல் | verb |
|-----------------|-----------------|--------|-----------------------|---------------------|-----------------------|-----------------------|
| | | | ஓடு | run | வரு | come |
| | | | ஓடுவேன் | run | வருவேன் | come |
| | | | ஓடு | Odu | வா | vA |
| நான் | ~nAn | I | ஓடுவேன் | OduvEn | வருவேன் | varuvEn |
| நாங்கள் | ~nA~nggaL | we | ஓடுவோம் | OduvOm | வருவோம் | varuvOm |
| நாம் | ~nAm | we | ஓடுவோம் | OduvOm | வருவோம் | varuvOm |
| நீ | ~nI | you | ஓடுவாய் | OduvAy | வருவாய் | varuvAy |
| நீங்கள் | ~nI~nggaL | you | ஓடுவீர்கள் | OduvIrgaL | வருவீர்கள் | varuvIrgaL |
| அவன் | avan | he | ஓடுவான் | OduvAn | வருவான் | varuvAn |
| அவள் | avaL | she | ஓடுவாள் | OduvAL | வருவாள் | varuvAL |
| அவர் அவர்கள் | avar avargaL | they | ஓடுவார் ஓடுவார்கள் | OduvAr OduvArgaL | வருவார் வருவார்கள் | varuvAr varuvArgaL |
| அது | adhu | it | ஓடுவது | Oduvadhu | வருவது | varuvadhu |
| அவை | avai | they | ஓடுவன | Oduvana | வருவன | varuvana |

Some examples:

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|-------------------------------------|-------------------------------------|---------------------------------|-----------------------------------|----------------------------------|
| நான் நாளைக்குக் கோயிலுக்குப் போவேன் | ~nAn ~nALaikkuk kOyilukkup pOvEn | நான் நாளைக்கு கோவிலுக்கு போவேன் | ~nAn ~nALaikku kOvilukku pOvEn | I will go to the temple tomorrow |
| நீ நாளைக்கு வருவாயா? | ~nI ~nALaikku varuvAyA? | நீ நாளைக்கு வருவாயா? | ~nI ~nALaikku varuvayA? | Will you come tomorrow? |

Note: In Tamil, the future tense form is used when we indicate a habitual or regular thing. (In English, we use present tense for this). See some examples below:

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|--------------------------------------|---|-------------------------------------|-------------------------------------|---|
| அவள் நன்றாகப் பாடுவாள் | avaL ~nandRAgap pAduvAL | அவ நன்னா (/நல்லா) பாடுவா | ava ~nannnA (/~nallA) pAduvA | she sings well (i.e. she usually sings well). |
| avan ~niramba (miga) vEgamAga OduvAn | avan ~niramba (miga) vEgamAga OduvAn | அவன் ரொம்ப வேகமா ஓடுவான் | avan romba vEgamA OduvAn | he runs very fast. (i.e. he usually runs very fast) |
| நான் வாரா வாரம் கோயிலுக்குப் போவேன் | ~nAn vArA vAram kOyilukkup pOvEn | நான் வாரா வாரம் கோவிலுக்குப் போவேன் | ~nAn vArA vAram kOvilukkup pOvEn | I go to the temple every week |

Note: In Tamil, the present tense form is usually used when we are sure (or promise) it will happen whereas in English the future tense form 'will' is used. See some examples below:

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|-------------------------------------|---|-------------------------------------|---|------------------------------------|
| நான் பத்து நிமிஷத்தில் குளிக்கிறேன் | ~nAn paththu ~nimishaththil kuLikkiREn | நான் பத்து நிமிஷத்தில் குளிக்கிறேன் | ~nAn paththu ~nimishaththila kuLikkiREn | I will take a shower in 10 minutes |
| நான் நாளைக்கு வருகிறேன் | ~nAn ~nALaikku varugiREn | நான் நாளைக்கு வரேன் | ~nAn ~nALaikku varEn | I will come tomorrow |
| நான் ஒரு பாட்டு பாடுகிறேன் | ~nAn oru pAttu pAdugiREn | நான் ஒரு பாட்டு பாடறேன் | ~nAn oru pAttu pAdarEn | I will sing a song |
| கதவை சாத்துகிறாயா? | kadhavai sAththugiRAyA? | கதவ சாத்தறயா? | kadhava sAththarayA? | Will you close the door? |
| சாப்பிட வருகிறாயா? | sAppida varugiRAyA? | சாப்பிட வரயா? | sAppida varayA? | Will you come to eat? |

Table of common verbs

| Verb | | | Present | | | Past | | | Future |
|-----------|---------------------|---------------------|------------------------------|-------------------|--------------|------------------------|-------------------|-------------------|------------------------------|
| vA | வருகிறேன் | varugiREn | I come | வந்தேன் | va~ndhEn | I came | வருவேன் | varuvEn | I will come |
| thA | தருகிறேன் | tharugiREn | I give | தந்தேன் | tha~ndhEn | I gave | தருவேன் | tharuvEn | I will give |
| iru | இருக்கிறேன் | irukkiREn | I stay | இருந்தேன் | iru~ndhEn | I stayed | இருப்பேன் | iruppEn | I will stay |
| pO | போகிறேன் | pOgiREn | I go | போனேன் | pOnEn | I went | போவேன் | pOvEn | I will go |
| sol | சொல்கிறேன் | solgiREn | I say | சொன்னேன் | sonnEn | I said | சொல்வேன் | solvEn | I will say |
| Adu | ஆடுகிறேன் | AdugiREn | I play ; I dance | ஆடினேன் | AdinEn | I played | ஆடுவேன் | AduvEn | I will play |
| viLaiyAdu | விளையாடு- கிறேன் | viLaiyAdu- giREn | I play (game) | விளையாடி- னேன் | viLaiyAdinEn | I played | விளையாடு- வேன் | viLaiyAdu- vEn | I will play |
| pAdu | பாடுகிறேன் | pAdugiREn | I sing | பாடினேன் | pAdinEn | I sang | பாடுவேன் | pAduvEn | I will sing |
| Odu | ஓடுகிறேன் | OdugiREn | I run | ஓடினேன் | OdinEn | I ran | ஓடுவேன் | OduvEn | I will run |
| thEdu | தேடுகிறேன் | thEdugiREn | I search | தேடினேன் | thEdinEn | I searched | தேடுவேன் | thEduvEn | I will search |
| vai | வைக்கிறேன் | vaikkiREn | I put | வைத்தேன் | vaiththEn | I put | வைப்பேன் | vaippEn | I will put |
| thEy | தேய்க்கிறேன் | thEykkiREn | I brush | தேய்த்தேன் | thEyththEn | I brushed | தேய்ப்பேன் | thEyppEn | I will brush |
| siri | சிரிக்கிறேன் | sirikkiREn | I smile; laugh | சிரித்தேன் | siriththEn | I smiled | சிரிப்பேன் | sirippEn | I will smile |
| azhu | அழுகிறேன் | azhugiREn | I cry | அழுதேன் | azhudhEn | I cried | அழுவேன் | azhuvEn | I will cry |
| sey | செய்கிறேன் | seygiREn | I do | செய்தேன் | seydhEn | I did | செய்வேன் | seyvEn | I will do |
| kodu | கொடுக்கிறேன் | kodukkiREn | I give | கொடுத்தேன் | koduththEn | I gave | கொடுப்பேன் | koduppEn | I will give |
| vizhu | விழுகிறேன் | vizhugiREn | I fall | விழுந்தேன் | vizhu~ndhEn | I fell | விழுவேன் | vizhuvEn | I will fall |
| thU~nggu | தூங்குகிறேன் | thU~nggu- giREn | I sleep | தூங்கினேன் | thU~ngginEn | I slept | தூங்குவேன் | thU~nggu- vEn | I will sleep |
| ~nil | நிற்கிறேன் | ~niRkiREn | I stop | நின்றேன் | ~nindREn | I stopped | நிற்பேன் | ~niRpEn | I will stop |
| kEL | கேட்கிறேன் | kEtkiREn | I hear; I ask | கேட்டேன் | kEttEn | I heard; I asked | கேட்பேன் | kEtpEn | I will hear; I will ask |
| pOdu | போடுகிறேன் | pOdugiREn | I serve (food); I drop | போட்டேன் | pOttEn | I served;I dropped; | போடுவேன் | pOduvEn | I will serve; I will drop |

Verbs - 2
வினைச் சொற்கள் - 2
vinaic coRkaL - 2

Continuous Tense - Present / Past / Future

In Tamil, the **continuous tense of a verb** is created by using the following formula:

incomplete verb participle (vinaiyeccam) + "koNdu" + appropriate form of "iru" (with tense suffix + pronoun suffix)

Note:

1. Present continuous tense is used when you state what is happening at this moment.
2. Past continuous and Future continuous tenses are usually used to describe something that was/will be happening while something else was/will be happening. (e.g. "You will be sleeping when I come" - "~nAn varumbozhudhu ~nI thU~nggikkoNdu iruppAy" - "நான் வரும்பொழுது நீ தூங்கிக்கொண்டு இருப்பாய்")
3. Future continuous tense is also used in English to denote a planned future event. (e.g. "I will be going to a movie tomorrow"). In Tamil, we use simple future tense in that context. (e.g. "~nAn ~nALai sinimAvukkup pOvEn" - "நான் நாளை சினிமாவுக்குப் போவேன்")

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|---|-------------------------------------|--|-----------------------------------|------------------------------------|
| | | | | Present Continuous |
| நான் + (ஓடி + கொண்டு + இரு + கிறு + ஏன்) | நான் ஓடிக்கொண்டு இருக்கிறேன் | ~nAn + (Odi + koNdu + iru + kiRu + En) | ~nAn OdikkoNdu irukkiREn | I am running |
| நீ + (நடந்து + கொண்டு + இரு + கிறு + ஆய்) | நீ நடந்துகொண்டு இருக்கிறாய் | ~nI + (~nada~ndhu + koNdu + iru + kiRu + Ay) | ~nI ~nada~ndhugoNdu irukkiRAy | You are walking |
| அது + (வந்து + கொண்டு + இரு + கின்று + அது) | அது வந்துகொண்டு இருக்கின்றது | adhu + (va~ndhu + koNdu + iru + kindRu + adhu) | adhu va~ndhugoNdu irukkindRadhu | It is coming |
| குருவி + (பறந்து + கொண்டு + இரு + கிறு + அது) | குருவி பறந்துகொண்டு இருக்கிறது | kuruvi + (paRa~ndhu + koNdu + iru + kiRu + adhu) | kuruvi paRa~ndhugoNdu irukkiRadhu | sparrow is flying |
| நீங்கள் + (பாடி + கொண்டு + இரு + கிறு + ஈர்கள்) | நீங்கள் பாடிக்கொண்டு இருக்கிறீர்கள் | ~nI~nggaL + (pAdi + koNdu + iru + kiRu + IrgaL) | ~nI~nggaL pAdikkoNdu irukkiRIrgaL | You (plural / respect) are singing |

| அனுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|--|--|---|---|-------------------------------|
| அவள் + (அழுது + கொண்டு + இரு + கிறு + ஆள்) | அவள் அழுதுகொண்டு இருக்கிறாள் | avaL + (azhudhu + koNdu + iru + kiRu + AL) | avaL azhudhugoNdu irukkiRAL | She is crying |
| ஆடு + (சாப்பிட்டு + கொண்டு + இரு + கிறு + அது) | ஆடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது | Adu + (sAppittu + koNdu + iru + kiRu + adhu) | Adu sAppittukkoNdu irukkiRadhu | Goat is eating |
| ஆடுகள் + (சாப்பிட்டு + கொண்டு + இரு + கின்று + அன) | ஆடுகள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றன | AdugaL + (sAppittu + koNdu + iru + kindRu + ana) | AdugaL sAppittukkoNdu irukkindRana | Goats are eating |
| அம்மா + (சூப்பிட்டு + கொண்டு + இரு + கிறு + ஆர்) | அம்மா சூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் | amma + (kUppittu + koNdu + iru + kiRu + Ar) | amma kUppittukkoNdu irukkiRAR | Mother is calling |
| குழந்தைகள் + (விளையாடி + கொண்டு + இரு + கிறு + ஆர்கள்) | குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் | kuzha~ndhaigaL + (viLaiyAdi + koNdu + iru + kiRu + ArgaL) | kuzha~ndhaigaL viLaiyAdikkoNdu irukkiRArgaL | Children are playing |
| | | | | Past Continuous |
| | நான் நடந்துகொண்டு இருந்தேன் | | ~nAn ~nada~ndhugoNdu iru~ndhEn | I was walking |
| | அவள் படித்துக்கொண்டு இருந்தாள் | | avaL padiththukkoNdu iru~ndhAL | she was reading |
| | அவர் தூங்கிக்கொண்டு இருந்தார் | | avar thU~nggikkoNdu iru~ndhAr | He/She (respect) was sleeping |
| | அம்மா சமைத்துக்கொண்டு இருந்தார் | | amma samaitthukkoNdu iru~ndhAr | amma was cooking (respect) |
| | கமலா வந்துகொண்டு இருந்தாள் | | kamala va~ndhugoNdu iru~ndhAL | kamala was coming |
| | | | | Future Continuous |

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|-----------|---|----------------------------|--|---------------------------------|
| | நான் படித்துக்கொண்டு இருப்பேன் | | ~nAn padiththukkoNdu iruppEn | I will be reading |
| | நீ குளித்துக்கொண்டு இருப்பாய் | | ~nI kuLiththukkoNdu iruppAy | you will be bathing |
| | நாடகம் நடந்துகொண்டு இருக்கும் | | ~nAdagam ~nada~ndhugoNdu irukkum | (the) drama will be going on |
| | அவர்கள் விமானத்தில் போய்க்கொண்டு இருப்பார்கள் | | avargaL vimAnaththil pOykkkoNdu iruppArgaL | they will be going in the plane |

Perfect Tense

In Tamil, the **perfect tense of a verb** is created by using the following formula:
incomplete verb participle (vinaiyccam) + "iru" + tense suffix + pronoun suffix

Note:

- The perfect tense is invariably used in Tamil to denote an action in the context of a time reference. (e.g. "I will have eaten before 11 O' clock - "~nAn paththu maNikkuL sAppittu iruppEn" - "நான் பத்து மணிக்குள் சாப்பிட்டு இருப்பேன்")

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|--------------------------------------|--------------------------|--|------------------------------|---|
| | | | | 'iru' denoting time reference |
| நான் + (ஓடி + இரு + கிறு + ஏன்) | நான் ஓடி இருக்கிறேன் | ~nAn + (Odi + iru + kiRu + En) | ~nAn Odi irukkiREn | I have run (before) |
| நீ + (நடந்து + இரு + கிறு + ஆய்) | நீ நடந்து இருக்கிறாய் | ~nI + (~nada~ndhu + iru + kiRu + Ay) | ~nI ~nada~ndhu irukkiRAy | You had walked (/ you had behaved) (before) |
| அது + (வந்து + இரு + கின்றது + அது) | அது வந்து இருக்கின்றது | adhu + (va~ndhu + iru + kindRu + adhu) | adhu va~ndhu irukkkindRadhu | It has come (before) |
| குருவி + (பறந்து + இரு + கிறு + அது) | குருவி பறந்து இருக்கிறது | kuruvi + (paRa~ndhu + iru + kiRu + adhu) | kuruvi paRa~ndhu irukkiRadhu | sparrow has flown (previously) |

| அனுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|---|--|---|---|---|
| நீங்கள் + (பாடி + இரு + கிறு + ஈர்கள்) | நீங்கள் பாடி இருக்கிறீர்கள் | ~nI~nggaL + (pAdi + iru + kiRu + IrgaL) | ~nI~nggaL pAdi irukkiRIrgaL | You (plural / respect) have sung (previously) |
| அவள் + (அழுது + இரு + கிறு + ஆள்) | அவள் அழுது இருக்கிறாள் | avaL + (azhudhu + iru + kiRu + AL) | avaL azhudhu irukkiRAL | She has cried (in the past) |
| ஆடு + (சாப்பிட்டு + இரு + கிறு + அது) | ஆடு சாப்பிட்டு இருக்கிறது | Adu + (sAppittu + iru + kiRu + adhu) | Adu sAppittu irukkiRadhu | Goat has eaten |
| ஆடுகள் + (சாப்பிட்டு + இரு + கின்று + அன) | ஆடுகள் சாப்பிட்டு இருக்கின்றன | AdugaL + (sAppittu + iru + kindRu + ana) | AdugaL sAppittu irukkindRana | Goats have eaten |
| குழந்தைகள் + (விளையாடி + இரு + கிறு + ஆர்கள்) | குழந்தைகள் விளையாடி இருக்கிறார்கள் | kuzha~ndhaigaL + (viLaiyAdi + iru + kiRu + ArgaL) | kuzha~ndhaigaL viLaiyAdi irukkiRArgaL | Children have played (previously) |
| | | | | 'iru' denoting 'perfect' tense |
| அம்மா + (கூப்பிட்டு + இரு + கிறு + ஆர்) | அம்மா கூப்பிட்டு இருக்கிறார் | ammaA + (kUppittu + iru + kiRu + Ar) | ammaA kUppittu irukkiRAR | Mother has called |
| கடிதம் + (அனுப்பி + இரு + கிறு + ஏன்) | கடிதம் அனுப்பி இருக்கிறேன் | kadidham + (anuppi + iru + kiRu + En) | kadidham anuppi irukkiREn | (I) have sent (a) letter |
| அழைப்பு + (வந்து + இரு + கிறு + அது) | அழைப்பு வந்து இருக்கிறது | azhaippu + (va~ndhu + iru + kiRu + adhu) | azhaippu va~ndhu irukkiRadhu | invitation has come |
| உங்கள் மகன் நன்கு + (வளர்ந்து + இரு + கிறு + ஆன்) | உங்கள் மகன் நன்கு வளர்ந்து இருக்கிறான் | u~nggaL magan ~nangu + (vaLar~ndhu + iru + kiRu + An) | u~nggaL magan ~nangu vaLar~ndhu irukkiRAn | your (respect) son has grown well |
| | நான் பாடம் படித்து இருந்தேன் | | ~nAn pAdam padiththu iru~ndhEn | I had studied (the) lesson(s) |
| | நான் சாப்பிட்டு முடித்து இருந்தேன் | | ~nAn sAppittu mudiththu iru~ndhEn | I had finished eating |

வினையெச்சம் - vinaiyeccam - Multiple actions in a sequence - verbs

In Tamil, a series of actions are often stated together in the same sentence. The verbs are sequenced together using the following formula:

Last Updated: 13-Jun-03 05_verbs.doc

incomplete verb participle (vinaiyeccam) for verb-1 + verb-2 (with tense suffix + pronoun suffix)
If there are more than 2 verbs, the same approach is followed and only the last verb gets the suffixes for tense and pronoun/gender.

This kind of sentences is not that common in English. Often, other conjunctions such as 'after' or 'and' are used in English for such situations.

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning | | | |
|-----------|---------------------------------------|----------------------------|---|--|----|-----------------------------|--|
| | அவர் எழுந்து நின்றார் | | avar ezhu~ndhu ~nindRAr | He (respect) got up and stood | | | |
| | நாய் தரையில் விழுந்து புரண்டது | | ~nAy tharaiyil vizhu~ndhu puraNdadhu | (the) dog fell on the ground and rolled. | | | |
| | துணியைத் துவைத்து மடித்துக் கொண்டு வா | | thuNiyai thuvai <th>th</th> tu ma <th>di</th> th <th>th</th> uk koNdu vA | th | di | th | bring the clothes after washing and folding. |
| | பல் தேய்த்து வா | | pal <th>th</th> Ey <th>th</th> tu vA | th | th | brush (your) teeth and come | |

பெயரெச்சம் - peyareccam - explicit verb based Adjectives

In Tamil, many ajectives are based on a verb associated with the noun. The adjectives are created together using the following formula:
(Appropriate tense form of verb participle (vinaiyeccam) for verb + 'a') + noun

If there are multiple adjectives, all preceding verbs are denoted by the incomplete participle and the last explicit verb based adjective follows the above approach.

(Incomplete verb participle (vinaiyeccam) for verb-1 + . . . + Appropriate tense form of verb participle (vinaiyeccam) for verb-4 + 'a') + noun

Note:

➤ Some joining ('புணர்ச்சி' - 'puNarcci') rules to remember:

- Often, when a word ends in 'u' sound and the next sound starts with a vowel, the 'u' is dropped.
- When a word ends in a vowel and the next word/sound starts with a vowel, often a 'v' or 'y' consonant gets inserted to make it easier to pronounce them together without discontinuities.

| அணுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning | | | | | |
|-----------|--------------------------------|----------------------------|--|---------|----|---|---|---|------------------------------------|
| | எனக்குப் பிடித்த பழம் மாம்பழம் | | enakkup <th>pi</th> di <th>th</th> a pa <th>z</th> ham ma <th>A</th> mba <th>z</th> ham | pi | th | z | A | z | (the) fruit that I like (is) mango |

| அனுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|-----------|---|----------------------------|---|---|
| | இது நான் படித்த பள்ளிக்கூடம் | | idhu ~nAn padiththa paLLikkUdam | this (is) the school where I studied |
| | ஓடுகிற ரயிலில் ஏறாதே | | OdugiRa rayilil ERAdhE | do not climb on a running train (i.e. do not get on a moving train) |
| | திரிந்த பாலைக் கொட்டு | | thiri~ndha pAlaik kottu | pour the sour milk (i.e. discard the sour milk) |
| | இவன் அமெரிக்காவில் வளர்கிற பையன் | | ivan amerikkAvil vaLargiRa paiyan | he (near) is (a) boy who is growing up in America. |
| | இது என் அப்பா இந்தியாவிலிருந்து கொண்டு வந்த புத்தகம் | | idhu en appA i~ndhiyAviliru~ndhu koNdu va~ndha puththagam | this (is the) book that my father brought from India. |

Therefore, it is essential to know the various participle forms for the common verbs.

Table of common verbs - participles

| வினைச்- சொல் | Verb | incomplete participle | incomplete participle | Present participle | Present participle | Past participle | Past participle | Future participle | Future participle |
|-----------------|-----------|--------------------------|--------------------------|-----------------------|-----------------------|--------------------|--------------------|----------------------|----------------------|
| இரு | iru | இருந்து | iru~ndhu | இருக்கின்ற | irukkindRa | இருந்த | iru~ndha | இருக்கும் | irukkum |
| வா | vA | வந்து | va~ndhu | வருகிற | varugiRa | வந்த | va~ndha | வரும் | varum |
| தா | thA | தந்து | tha~ndhu | தருகிற | tharugiRa | தந்த | tha~ndha | தரும் | tharum |
| போ | pO | போய் | pOy | போகிற | pOgiRa | போன | pOna | போகும் | pOgum |
| சொல் | sol | சொல்லி | solli | சொல்கிற | solgiRa | சொன்ன | sonna | சொல்லும் | sollum |
| ஆடு | Adu | ஆடி | Adi | ஆடுகிற | AdugiRa | ஆடிய | Adiya | ஆடும் | Adum |
| விளையாடு | viLaiyAdu | விளையாடி | viLaiyAdi | விளையாடுகிற | viLaiyAdugiRa | விளையாடிய | viLaiyAdiya | விளையாடும் | viLaiyAdum |
| பாடு | pAdu | பாடி | pAdi | பாடுகிற | pAdugiRa | பாடிய | pAdiya | பாடும் | pAdum |
| ஓடு | Odu | ஓடி | Odi | ஓடுகிற | OdugiRa | ஓடிய | Odiya | ஓடும் | Odum |
| தேடு | thEdu | தேடி | thEdi | தேடுகிற | thEdugiRa | தேடிய | thEdiya | தேடும் | thEdum |
| வை | vai | வைத்து | vaiththu | வைக்கிற | vaikkiRa | வைத்த | vaiththa | வைக்கும் | vaikkum |

| வினைச்- சொல் | Verb | incomplete participle | incomplete participle | Present participle | Present participle | Past participle | Past participle | Future participle | Future participle |
|-----------------|----------|--------------------------|--------------------------|-----------------------|-----------------------|--------------------|--------------------|----------------------|----------------------|
| தேய் | thEy | தேய்த்து | thEyththu | தேய்க்கிற | thEykkiRa | தேய்த்த | thEyththa | தேய்க்கும் | thEykkum |
| சிரி | siri | சிரித்து | siriththu | சிரிக்கிற | sirikkiRa | சிரித்த | siriththa | சிரிக்கும் | sirikkum |
| அழு | azhu | அழுது | azhudhu | அழுகிற | azhugiRa | அழுத | azhudha | அழும் | azhum |
| செய் | sey | செய்து | seydhu | செய்கிற | seygiRa | செய்து | seydhu | செய்யும் | seyyum |
| கொடு | kodu | கொடுத்து | koduththu | கொடுக்கிற | kodukkiRa | கொடுத்து | koduththu | கொடுக்கும் | kodukkum |
| தொடு | thodu | தொடுத்து | thoduththu | தொடுக்கிற | thodukkiRa | தொடுத்து | thoduththu | தொடுக்கும் | thodukkum |
| அடி | adi | அடித்து | adiththu | அடிக்கிற | adikkiRa | அடித்து | adiththu | அடிக்கும் | adikkum |
| கடி | kadi | கடித்து | kadiththu | கடிக்கிற | kadikkiRa | கடித்து | kadiththu | கடிக்கும் | kadikkum |
| குடி | kudi | குடித்து | kudiththu | குடிக்கிற | kudikkiRa | குடித்து | kudiththu | குடிக்கும் | kudikkum |
| மடி | madi | மடித்து | madiththu | மடிக்கிற | madikkiRa | மடித்து | madiththu | மடிக்கும் | madikkum |
| நடி | ~nadi | நடித்து | ~nadiththu | நடிக்கிற | ~nadikkiRa | நடித்து | ~nadiththu | நடிக்கும் | ~nadikkum |
| ஓடி | odi | ஓடித்து | odiththu | ஓடிக்கிற | odikkiRa | ஓடித்து | odiththu | ஓடிக்கும் | odikkum |
| உடை | udai | உடைத்து | udaiththu | உடைக்கிற | udaikkiRa | உடைத்து | udaiththu | உடைக்கும் | udaikkum |
| அழை | azhai | அழைத்து | azhaththu | அழைக்கிற | azhaikkiRa | அழைத்து | azhaththu | அழைக்கும் | azhaikkum |
| பிழை | pizhai | பிழைத்து | pizhaththu | பிழைக்கிற | pizhaikkiRa | பிழைத்து | pizhaththu | பிழைக்கும் | pizhaikkum |
| உழை | uzhai | உழைத்து | uzhaththu | உழைக்கிற | uzhaikkiRa | உழைத்து | uzhaththu | உழைக்கும் | uzhaikkum |
| பறி | paRi | பறித்து | paRiththu | பறிக்கிற | paRikkiRa | பறித்து | paRiththu | பறிக்கும் | paRikkum |
| எரி | eri | எரித்து | eriththu | எரிக்கிற | erikkiRa | எரித்து | eriththu | எரிக்கும் | erikkum |
| விழு | vizhu | விழுந்து | vizhu~ndhu | விழுகிற | vizhugiRa | விழுந்து | vizhu~ndhu | விழும் | vizhum |
| தூங்கு | thU~nggu | தூங்கி | thU~nggi | தூங்குகிற | thU~nggugiRa | தூங்கிய | thU~nggiya | தூங்கும் | thU~nggum |
| நில் | ~nil | நின்ற | ~nindRu | நிற்கிற | ~niRkiRa | நின்ற | ~nindRa | நிற்கும் | ~niRkum |
| கேள் | kEL | கேட்டு | kEttu | கேட்கிற | kEtkiRa | கேட்ட | kEtta | கேட்கும் | kEtkum |
| மீள் | mIL | மீட்டு | mIttu | மீட்கிற | mItkiRa | மீட்ட | mItta | மீட்கும் | mItkum |
| போடு | pOdu | போட்டு | pOttu | போடுகிற | pOdugiRa | போட்ட | pOtta | போடும் | pOdum |
| விடு | vidu | விட்டு | vittu | விடுகிற | vidugiRa | விட்ட | vitta | விடும் | vidum |
| இடு | idu | இட்டு | ittu | இடுகிற | idugiRa | இட்ட | itta | இடும் | idum |
| தொடு | thodu | தொட்டு | thottu | தொடுகிற | thodugiRa | தொட்ட | thotta | தொடும் | thodum |
| கூப்பிடு | kUppidu | கூப்பிட்டு | kUppittu | கூப்பிடுகிற | kUppidugiRa | கூப்பிட்ட | kUppitta | கூப்பிடும் | kUppidum |
| ஓட்டு | Ottu | ஓட்டி | Otti | ஓட்டுகிற | OttugiRa | ஓட்டிய | Ottiya | ஓட்டும் | Ottum |

| வினைச்- சொல் | Verb | incomplete participle | incomplete participle | Present participle | Present participle | Past participle | Past participle | Future participle | Future participle |
|-----------------|----------|--------------------------|--------------------------|-----------------------|-----------------------|--------------------|--------------------|----------------------|----------------------|
| காட்டு | kAttu | காட்டி | kAtti | காட்டுகிற | kAttugiRa | காட்டிய | kAttiya | காட்டும் | kAttum |
| மாட்டு | mAttu | மாட்டி | mAtti | மாட்டுகிற | mAttugiRa | மாட்டிய | mAttiya | மாட்டும் | mAttum |
| ஆட்டு | Attu | ஆட்டி | Atti | ஆட்டுகிற | AttugiRa | ஆட்டிய | Attiya | ஆட்டும் | Attum |
| தாலாட்டு | thAlAttu | தாலாட்டி | thAlAtti | தாலாட்டுகிற | thAlAttugiRa | தாலாட்டிய | thAlAttiya | தாலாட்டும் | thAlAttum |
| அலம்பு | alambu | அலம்பி | alambi | அலம்புகிற | alambuGiRa | அலம்பிய | alambiya | அலம்பும் | alambum |
| கிளம்பு | kiLambu | கிளம்பி | kiLambi | கிளம்புகிற | kiLambuGiRa | கிளம்பிய | kiLambiya | கிளம்பும் | kiLambum |
| அனுப்பு | anuppu | அனுப்பி | anuppi | அனுப்புகிற | anuppuGiRa | அனுப்பிய | anuppiya | அனுப்பும் | anuppum |
| வளர் | vaLar | வளர்ந்து | vaLar~ndhu | வளர்கிற | vaLarGiRa | வளர்ந்த | vaLar~ndha | வளரும் | vaLarum |

தன்வினை, பிறவினை (thanvinai, piRavinai) action on self, action on others

| தன்வினை | thanvinai | Action on self | பிறவினை | piRavinai | Action on others |
|----------|------------|--------------------------------|--------------|------------|--|
| ஓடு | Odu | run (self) | ஓட்டு | Ottu | make something else run; drive away |
| அடங்கு | ada~nggu | control (self) | அடக்கு | adakku | control something else |
| மயங்கு | maya~nggu | get confused; become dizzy; | மயக்கு | mayakku | confuse others |
| கிளம்பு | kiLambu | start (self) | கிளப்பு | kiLappu | start (something else) |
| எழு | ezhu | get up | எழுப்பு | ezhuppu | make someone else get up |
| திருந்து | thiru~ndhu | to correct oneself | திருத்து | thiruththu | to correct someone |
| வருந்து | varu~ndhu | to suffer | வருத்து | varuththu | to make others suffer |
| நட | ~nada | walk | நடத்து | ~nadaththu | make it walk; conduct (some event) |
| படு | padu | experience (by self) | படுத்து | paduththu | make others experience |
| உணர் | uNar | feel/realize (by self) | உணர்த்து | uNarththu | make others feel/realize |
| செல் | sel | go (by self) | செலுத்து | seluththu | make something else go (like a car) |
| குளி | kuLi | bathe | குளிப்பாட்டு | kuLippAttu | bathe |

| தன்வினை | thanvinai | Action on self | பிறவினை | piRavinai | Action on others |
|---------|-----------|--------------------|---------------|---------------|--|
| காண் | kAN | see (self) | காண்பி | kANbi | make others see - show something for others to see |
| காண் | kAN | see (self) | காட்டு | kAttu | make others see - show something for others to see |
| திற | thiRa | open (by yourself) | திறக்கச் செய் | thiRakkac cey | get it open (by others) |
| தூங்கு | thU~nggu | sleep (self) | தூங்க வை | thU~ngga vai | make someone else sleep |
| அழு | azhu | cry (self) | அழ வை | azha vai | make someone else cry |
| பாடு | pAdu | sing (self) | பாட வை | pAda vai | make someone else sing |

Some examples:

| | | |
|-------------------------------------|---------------------------------------|--|
| நான் ஓடினேன் | ~nAn OdinEn | I ran |
| நான் ஈயை ஓட்டினேன் | ~nAn Iyai OttinEn | I drove away the flies |
| நாம் பெரியவர்களுக்கு அடங்க வேண்டும் | ~nAm periyavargaLukku ada~ngga vENDum | We must obey the elders |
| அவன் மாட்டை அடக்கினான் | avan mAttai adakkinAn | He controlled the bull |
| அவள் பத்து மணிக்குக் கிளம்பினாள் | avaL paththu maNikkuk kiLambinAL | She started at 10 O' clock |
| அவள் காரைக் கிளப்பினாள் | avaL kAraik kiLappinAL | She started the car |
| ராஜ் ஏழு மணிக்கு எழுந்தான் | rAju Ezhu maNikku ezhu~ndhAn | Raju woke up at 7 O' clock |
| அம்மா அவனை ஏழு மணிக்கு எழுப்பினார் | ammaA avanai Ezhu maNikku ezhuppinAr | Mother woke him up at 7 O' clock |
| திருடன் திருந்தினான் | thirudan thiru~ndhinAn | The thief mended his ways |
| ஆசிரியர் பிழையைத் திருத்தினார் | Asiriyar pizhaiyaith thiruththinAr | The teacher corrected the errors |
| அது பசியால் வருந்தியது | adhu pasiyAl varu~ndhiyadhu | It suffered because of hunger |
| பிராணிகளை வருத்தாதே | pirANigaLai varuththAdhE | Do not make animals suffer |
| கமலா ஒரு மைல் நடந்தாள் | kamalA oru mail ~nada~ndhAL | Kamal walked one mile |
| ராஜா ஒரு வேள்வியை நடத்தினார் | rAjA oru vELviyai ~nadaththinAr | The king conducted a sacrifice (i.e. a grand ritualistic prayer) |
| நான் கஷ்டப்படுகிறேன் | ~nAn kashtappadugiREn | I am suffering |
| அவன் பிறரைக் கஷ்டப்படுத்துகிறான் | avan piRaraik kashtappaduththugiRAn | He makes others suffer |
| நான் குளித்தேன் | ~nAn kuLiththEn | I bathed |

| | | |
|-----------------------------------|---|---------------------------------|
| நான் குழந்தையைக் குளிப்பாட்டினேன் | ~nAn kuzha~ndhaiyaik kuLippAttinEn | I bathed the baby |
| நான் தூங்கினேன் | ~nAn thU~ngginEn | I slept |
| நான் குழந்தையைத் தூங்கவைத்தேன் | ~nAn kuzha~ndhaiyaith thU~nggavaiththEn | I made the baby sleep |
| ராமு பாடினான் | rAmu pAdinAn | Ramu sang |
| குரு சோமுவுையும் பாட வைத்தார் | guru sOmuvaiyum pAda vaiththAr | The teacher also made Somu sing |

Some sample sentences involving various aspects of verbs

குளித்தல் (kuLiththal) = Bathing

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|------------------------------------|---------------------------------|--|---------------------------------------|--|
| நீ குளிக்கப் போ | ~nI kuLikkap pO | நீ குளிக்கப் போ | ~nI kuLikkap pO | You go take a shower (Lit. "You go bathe") |
| சரி, குளிக்கப் போகிறேன் | sari, kuLikkap pOgiREn | சரி, குளிக்கப் போறேன் | sari, kuLikkap pOREn | OK, I am going for my shower |
| நான் அப்புறம் குளிக்கிறேன் | ~nAn appuRam kuLikkiREn | நான் அப்புறம் குளிக்கறேன் | ~nAn appuRam kuLikkaREn | I will take a shower later (Lit. I will bathe later) |
| நான் முன்னடியே குளித்தாயிற்று | ~nAn munnAdiyE kuLiththAyitRu | நான் முன்னடியே குளிச்சாச்சு | ~nAn munnAdiyE kuLiccAccu | I have already taken a shower (Lit. I have already bathed) |
| நான் குளித்து முடித்து விட்டேன் | ~nAn kuLiththu mudiththu vittEn | நான் குளிச்சு முடிச்சுட்டேன் | ~nAn kuLiccu mudiccuttEn | I have finished my shower |
| குளித்துவிட்டு சாப்பிட வா | kuLiththuvittu sAppida vA | குளிச்சுட்டு சாப்பிட வா | kuLiccuttu sAppida vA | Take a shower and come for lunch |
| அண்ணா குளித்துக்கொண்டு இருக்கிறான் | aNNA kuLiththukkoNdu irukkiRAn | அண்ணா குளிச்சிண்டு (/குளிச்சிட்டு) இருக்கான் | aNNA kuLicciNdu (/kuLiccittu) irukkAn | Older brother is having his shower |
| சோப்புத் தேய்த்துக் குளி | sOpputh thEyththuk kuLi | சோப்பு தேச்சுக் குளி | sOppu thEccuk kuLi | Apply soap when you shower |
| என்ன, குளித்து முடித்தாயிற்றா? | enna, kuLiththu mudiththAyitRA? | என்ன, குளிச்சு முடிச்சாச்சா? | enna, kuLiccu mudiccAccA? | Have you finished your shower? |
| நான் குளிக்கிறேன் | ~nAn kuLikkiREn | நான் குளிக்கறேன் | ~nAn kuLikkaREn | I bathe |
| நீ குளிக்கிறாய் | ~nI kuLikkiRAy | நீ குளிக்கற | ~nI kuLikkaRa | You (singular) bathe |

| எழுதும் முறை | Formal | பேச்சு வழக்கு | Colloquial | |
|-------------------------|-------------------------|--|--|---------------------------------------|
| நீங்கள் குளிக்கிறீர்கள் | ~nI~nggaL kuLikkiRIrgaL | நீங்க குளிக்கறேள் (/குளிக்கறீங்க) | ~nI~ngga kuLikkaREL (/kuLikkaRI~ngga) | You (respect/plural) bathe |
| அவன் குளிக்கிறான் | avan kuLikkiRAn | அவன் குளிக்கறான் | avan kuLikkaRAn | He bathes |
| அவள் குளிக்கிறாள் | avaL kuLikkiRAL | அவ குளிக்கறா | ava kuLikkaRA | She bathes |
| அவர் குளிக்கிறார் | avar kuLikkiRAr | அவா குளிக்கறா (/அவங்க குளிக்கராங்க) | avA kuLikkaRA (/ava~ngga kuLikkaRA~ngga) | they (person - respect) bathe |
| அது குளிக்கிறது | adhu kuLikkiRadhu | அது குளிக்கறது | adhu kuLikkaRadhu | It bathes |
| அவை குளிக்கின்றன | avai kuLikkindRana | அதுகள் குளிக்கறது | adhugaL kuLikkaRadhu | they (animals/objects) bathe |
| நான் குளித்தேன் | ~nAn kuLiththEn | நான் குளிச்சேன் | ~nAn kuLiccEn | I bathed |
| நீ குளித்தாய் | ~nI kuLiththAy | நீ குளிச்ச | ~nI kuLicca | You (singular) bathed |
| நீங்கள் குளித்தீர்கள் | ~nI~nggaL kuLiththIrgaL | நீங்க குளிச்சேள் (/குளிச்சீங்க) | ~nI~ngga kuLiccEL (/kuLiccI~ngga) | You (respect/plural) bathed |
| அவன் குளித்தான் | avan kuLiththAn | அவன் குளிச்சான் | avan kuLiccAn | He bathed |
| அவள் குளித்தாள் | avaL kuLiththAL | அவ குளிச்சா | ava kuLiccA | She bathed |
| அவர் குளித்தார் | avar kuLiththAr | அவா குளிச்சா (/அவர் குளிச்சார்) | avA kuLiccA (/avar kuLiccAr) | they (person - respect) bathed |
| அது குளித்தது | adhu kuLiththadhu | அது குளிச்சது | adhu kuLiccadhu | It bathed |
| அவை குளித்தன | avai kuLiththana | அதுகள் குளிச்சது | adhugaL kuLiccadhu | they (animals/objects) bathed |
| நான் குளிப்பேன் | ~nAn kuLippEn | நான் குளிப்பேன் | ~nAn kuLippEn | I will bathe |
| நீ குளிப்பாய் | ~nI kuLippAy | நீ குளிப்ப | ~nI kuLippa | You (singular) will bathe |
| நீங்கள் குளிப்பீர்கள் | ~nI~nggaL kuLippIrgaL | நீங்க குளிப்பேள் (/குளிப்பீங்க) | ~nI~ngga kuLippEL (/kuLippI~ngga) | You (respect/plural) will bathe |
| அவன் குளிப்பான் | avan kuLippAn | அவன் குளிப்பான் | avan kuLippAn | He will bathe |
| அவள் குளிப்பாள் | avaL kuLippAL | அவ குளிப்பா | ava kuLippA | She will bathe |
| அவர் குளிப்பார் | avar kuLippAr | அவா குளிப்பா (/அவங்க குளிப்பாங்க) | avA kuLippA (/avar kuLippAr) | they (person - respect) will bathe |
| அது குளிக்கும் | adhu kuLikkum | அது குளிக்கும் | adhu kuLikkum | It will bathe |
| அவை குளிப்பன | avai kuLippana | அதுகள் குளிக்கும் | adhugaL kuLikkum | they (animals/objects) will bathe |

Verbs - 3
வினைச் சொற்கள் - 3
vinaic coRkaL - 3

Addressing people who are higher / equal / lower, with respect / contempt

In Tamil, it is very important to use appropriate verb forms when addressing someone.

Note:

- 1) **Plural endings** are used as respectful endings. These are used when addressing people who are older than you are in age **or** higher status (job, social, etc), **or** strangers.
 - a) When you do not know the name or do not use the name, 'aiyA' or 'ammaA', 'aNNa', 'akkA', etc. are used to address the person.
- 2) **Singular endings** are used when addressing well known equals (in age **and** status), **or** known inferiors (in age **or** sometimes in status even if older in age), or close family members (brothers, sisters, in some families even parents, etc.)
 - a) When you do not know the name or use the name, 'thambi', 'appA', 'ammaA' are used to address the person.
- 3) **Inferior endings** ('dA' - masculine, 'dI' - feminine) can be used when addressing very young members of one's family (or friend's family).
- 4) Inferior endings ('dA', 'dI') may be used to show contempt/disrespect.
 - a) When you do not know the name or use the name, 'adEy' (masculine), 'adI' (feminine) are used to address the person.
- 5) Salutational endings ('ga', 'Aga') can be used when appropriate against all levels.

| அனுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|-----------|-------------------------|---|---------------------------|--|
| | | | | |
| | நீ உள்ளே வா | Sentence uses the 2 nd person singular form of verb | ~nI uLLE vA | You come inside (singular) |
| | நீங்கள் உள்ளே வாருங்கள் | the 2 nd person plural form of verb | ~nI~nggaL uLLE vAru~nggaL | You come inside (plural / respect) |
| | நீ உள்ளே வாடா | the 2 nd person singular form of verb + 'dA' or 'dI' | ~nI uLLE vAdA | You come inside (singular - masculine - inferior) (e.g. father to son) |
| | நீ உள்ளே வாடி | the 2 nd person singular form of verb + 'dA' or 'dI' | ~nI uLLE vAdi | You come inside (singular - feminine - inferior) (e.g. father to daughter) |
| | வா | Just the 2 nd person singular form of verb used | vA | come (curt) |

| அனுகுமுறை | வாக்கியம் | Verb Construction Approach | Sentence | Meaning |
|-----------|---------------------------|---|----------------------------|--|
| | வா வா | Just the 2 nd person singular form of verb used twice | vA vA | come come (friendly - singular) |
| | வருக | appropriate verb root form + 'ga' used (for both singular and plural) | varuga | May (you) come |
| | நீ வருவாயாக | full verb + 'Aga' (e.g. 'varuvAy' + 'Aga') | ~nI varuvAyAga | May you (singular) come |
| | நீங்கள் வருவீர்களாக | full verb + 'Aga' (e.g. 'varuvIrgaL' + 'Aga') | ~nI~nggaL varuvIrgaLAga | May you (plural) come |
| | நீங்கள் பல்லாண்டு வாழ்க | appropriate verb root form + 'ga' used (for both singular and plural) | ~nI~nggaL pallANdu vAzhga | May you (plural) live long |
| | இங்கு வா தம்பி | | i~nggu vA thambi | come here, younger brother (calling a male stranger who is much younger than you are) |
| | இங்கு வா அம்மா | | i~nggu vA amma | come here, mother (calling a female stranger who is much younger than you are) |
| | இங்கு வாருங்கள் ஐயா | | i~nggu vAru~nggaL aiyA | come (plural) here, sir (calling a male stranger with respect) |
| | இங்கு வாருங்கள் அம்மா | | i~nggu vAru~nggaL amma | come (plural) here, mother (calling a female stranger with respect) |
| | அக்கா, எழுந்துகொள் | | akkA, ezhu~ndhukoL | Older sister, get up.(simgluar). (addressing one's real older sister) |
| | அக்கா, எழுந்துகொள்ளுங்கள் | | akkA, ezhu~ndhukoLLu~nggaL | Older sister, get up (p;ural). (addressing one's real older sister or a slightly older girl/woman) |

affirmation / negation

In Tamil, negation of a verb is indicated by one of the following methods.

- 1) 'A', 'Amal', 'Adhu' is appended to the verb suitably.
 - a) theriyum / theriyAdhu, va~ndhu / varAmal, etc.
- 2) Mudiyum / mudiyAdhu: verb participle + 'mudiyAdhu' = "Can not" do something (i.e. unable to)
- 3) vENdum / kUdAdhu: verb participle + 'kUdAdhu' = "Should not" do something (i.e. must not)
- 4) verb participle + 'mAttEn', 'mAttAy' etc. are used = "Will not" do something (i.e. unwilling to)
- 5) uNdu / illai = is there / is not there = have / do not have

Some examples:

| | | |
|--------------------------------|-------------------------------|---|
| நான் ஓடுவேன் | ~nAn OduvEn | I will run |
| நீ ஓடு | ~nI Odu | you run |
| நான் ஓட மாட்டேன் | ~nAn Oda mAttEn | I will not run |
| நீ வருவாய் | ~nI varuvAy | You will come |
| நீ வர மாட்டாய் | ~nI vara mAttAy | You will not come |
| எனக்குத் தமிழ் தெரியும் | enakkuth thamizh theriyum | I know Tamil |
| எனக்கு ஹிந்தி தெரியாது | enakku hi~ndhi theriyAdhu | I do not know Hindi |
| இன்று ரயில் ஓடும் | indRu rayil Odum | The train runs today |
| நாளை ரயில்கள் ஓடா | ~nALai rayilgaL Oda | The trains do not run tomorrow |
| அவன் தெரிந்து செய்தான் | avan theri~ndhu seydhAn | He did it knowingly |
| அவள் தெரியாமல் செய்தாள் | avaL theriyAmal seydhAL | She did it unknowingly |
| ராமன் நல்லவன் | rAman ~nallavan | Raman is good. |
| ராவணன் நல்லவன் அல்லன் | rAvaNan ~nallavan allan | Ravanaan is not good. |
| நாளை பள்ளி உண்டு | ~nALai paLLi uNdu | (there is) school tomorrow |
| நாளை பள்ளி இல்லை | ~nALai paLLi illai | (there is) no school tomorrow |
| என்னிடம் பணம் இருக்கிறது | ennidam paNam irukkiRadhu | I have money |
| என்னிடம் பணம் இல்லை | ennidam paNam illai | I do not have money |
| உண்மை பேச வேண்டும் | uNmai pEsa vENdum | (you) must speak the truth |
| பொய் சொல்லக் கூடாது | poy sollak kUdAdhu | (you) should not tell lies |
| உள்ளே போ | uLLE pO | go inside |
| வெளியே போகாதே | veLiyE pOgAdhE | do not go outside |
| கம்ப்யூட்டரில் விளையாடாமல் இரு | kampyUtteril viLaiyAdamal iru | stay / be there without playing in the computer |

| | | |
|-----------------------|-----------------------|---------------------------|
| இவி பார்க்காமல் படி | tIvi pArkkAmal padi | study without watching TV |
| எனக்கு ஒரு வீடு உண்டு | enakku oru vIdu uNdu | I have a house |
| எனக்குப் பொறாமை இல்லை | enakkup poRAmai illai | I do not have jealousy |

Table of common verbs - negation

| வினைச்- சொல் | Verb | 2 nd person singular | 2 nd person singular | without + 'verb'ing | without + 'verb'ing | Past participle | Past participle | Neg. past participle | Neg. past participle |
|-----------------|-----------|------------------------------------|------------------------------------|------------------------|------------------------|--------------------|--------------------|-------------------------|-------------------------|
| இரு | iru | இருக்காதே | irukkAdhE | இல்லாமல் | illAmal | இருந்த | iru~ndha | இல்லாத | illAdha |
| வா | vA | வராதே | varAdhE | வராமல் | varAmal | வந்த | va~ndha | வராத | varAdha |
| தா | thA | தராதே | tharAdhE | தராமல் | tharAmal | தந்த | tha~ndha | தராத | tharAdha |
| போ | pO | போகாதே | pOgAdhE | போகாமல் | pOgAmal | போன | pOna | போகாத | pOgAdha |
| சொல் | sol | சொல்லாதே | sollAdhE | சொல்லாமல் | sollAmal | சொன்ன | sonna | சொல்லாத | sollAdha |
| ஆடு | Adu | ஆடாதே | AdAdhE | ஆடாமல் | AdAmal | ஆடிய | Adiya | ஆடாத | AdAdha |
| விளையாடு | viLaiyAdu | விளையாடாதே | viLaiyAdAdhE | விளையாடாமல் | viLaiyAdAmal | விளையாடிய | viLaiyAdiya | விளையாடாத | viLaiyAdAdha |
| பாடு | pAdu | பாடாதே | pAdAdhE | பாடாமல் | pAdAmal | பாடிய | pAdiya | பாடாத | pAdAdha |
| ஓடு | Odu | ஓடாதே | OdAdhE | ஓடாமல் | OdAmal | ஓடிய | Odiya | ஓடாத | OdAdha |
| தேடு | thEdu | தேடாதே | thEdAdhE | தேடாமல் | thEdAmal | தேடிய | thEdiya | தேடாத | thEdAdha |
| வை | vai | வைக்காதே | vaikkAdhE | வைக்காமல் | vaikkAmal | வைத்த | vaiththa | வைக்காத | vaikkAdha |
| தேய் | thEy | தேய்க்காதே | thEykkAdhE | தேய்க்காமல் | thEykkAmal | தேய்த்த | thEyththa | தேய்க்காத | thEykkAdha |
| சிரி | siri | சிரிக்காதே | sirikkAdhE | சிரிக்காமல் | sirikkAmal | சிரித்த | siriththa | சிரிக்காத | sirikkAdha |
| அழு | azhu | அழாதே | azhAdhE | அழாமல் | azhAmal | அழுத | azhudha | அழாத | azhAdha |
| செய் | sey | செய்யாதே | seyyAdhE | செய்யாமல் | seyyAmal | செய்து | seydhu | செய்யாத | seyyAdha |
| கொடு | kodu | கொடுக்காதே | kodukkAdhE | கொடுக்காமல் | kodukkAmal | கொடுத்து | koduththu | கொடுக்காத | kodukkAdha |
| தொடு | thodu | தொடுக்காதே | thodukkAdhE | தொடுக்காமல் | thodukkAmal | தொடுத்து | thoduththu | தொடுக்காத | thodukkAdha |
| அடி | adi | அடிக்காதே | adikkAdhE | அடிக்காமல் | adikkAmal | அடித்து | adiththu | அடிக்காத | adikkAdha |
| கடி | kadi | கடிக்காதே | kadikkAdhE | கடிக்காமல் | kadikkAmal | கடித்து | kadiththu | கடிக்காத | kadikkAdha |
| குடி | kudi | குடிக்காதே | kudikkAdhE | குடிக்காமல் | kudikkAmal | குடித்து | kudiththu | குடிக்காத | kudikkAdha |
| மடி | madi | மடிக்காதே | madikkAdhE | மடிக்காமல் | madikkAmal | மடித்து | madiththu | மடிக்காத | madikkAdha |
| நடி | ~nadi | நடிக்காதே | ~nadikkAdhE | நடிக்காமல் | ~nadikkAmal | நடித்து | ~nadiththu | நடிக்காத | ~nadikkAdha |
| ஓடி | odi | ஓடிக்காதே | odikkAdhE | ஓடிக்காமல் | odikkAmal | ஓடித்து | odiththu | ஓடிக்காத | odikkAdha |

| வினைச்- சொல் | Verb | 2 nd person singular | 2 nd person singular | without + 'verb'ing | without + 'verb'ing | Past participle | Past participle | Neg. past participle | Neg. past participle |
|-----------------|----------|------------------------------------|------------------------------------|------------------------|------------------------|--------------------|--------------------|-------------------------|-------------------------|
| உடை | udai | உடைக்காதே | udaikkAdhE | உடைக்காமல் | udaikkAmal | உடைத்து | udaiyththu | உடைக்காத | udaikkAdha |
| அழை | azhai | அழைக்காதே | azhaikkAdhE | அழைக்காமல் | azhaikkAmal | அழைத்து | azhaiyththu | அழைக்காத | azhaikkAdha |
| பிழை | pizhai | பிழைக்காதே | pizhaikkAdhE | பிழைக்காமல் | pizhaikkAmal | பிழைத்து | pizhaiyththu | பிழைக்காத | pizhaikkAdha |
| உழை | uzhai | உழைக்காதே | uzhaikkAdhE | உழைக்காமல் | uzhaikkAmal | உழைத்து | uzhaiyththu | உழைக்காத | uzhaikkAdha |
| பறி | paRi | பறிக்காதே | paRikkAdhE | பறிக்காமல் | paRikkAmal | பறித்து | paRiththu | பறிக்காத | paRikkAdha |
| எரி | eri | எரிக்காதே | erikkAdhE | எரிக்காமல் | erikkAmal | எரித்து | eriththu | எரிக்காத | erikkAdha |
| விழு | vizhu | விழாதே | vizhAdhE | விழாமல் | vizhAmal | விழுந்து | vizhu~ndhu | விழாத | vizhAdha |
| தூங்கு | thU~nggu | தூங்காதே | thU~nggAdhE | தூங்காமல் | thU~nggAmal | தூங்கிய | thU~nggiya | தூங்காத | thU~nggAdha |
| நில் | ~nil | நிற்காதே | ~niRkAdhE | நிற்காமல் | ~niRkAmal | நின்ற | ~nindRa | நிற்காத | ~niRkAdha |
| கேள் | kEL | கேட்காதே | kEtKAdhE | கேட்காமல் | kEtKAmal | கேட்ட | kEtta | கேட்காத | kEtKAdha |
| மீள் | mIL | மீட்காதே | mItkAdhE | மீட்காமல் | mItkAmal | மீட்ட | mItta | மீட்காத | mItkAdha |
| போடு | pOdu | போடாதே | pOdAdhE | போடாமல் | pOdAmal | போட்ட | pOtta | போடாத | pOdAdha |
| விடு | vidu | விடாதே | vidAdhE | விடாமல் | vidAmal | விட்ட | vitta | விடாத | vidAdha |
| இடு | idu | இடாதே | idAdhE | இடாமல் | idAmal | இட்ட | itta | இடாத | idAdha |
| தொடு | thodu | தொடாதே | thodAdhE | தொடாமல் | thodAmal | தொட்ட | thotta | தொடாத | thodAdha |
| கூப்பிடு | kUppidu | கூப்பிடாதே | kUppidAdhE | கூப்பிடாமல் | kUppidAmal | கூப்பிட்ட | kUppitta | கூப்பிடாத | kUppidAdha |
| ஓட்டு | Ottu | ஓட்டாதே | OttAdhE | ஓட்டாமல் | OttAmal | ஓட்டிய | Ottiya | ஓட்டாத | OttAdha |
| காட்டு | kAttu | காட்டாதே | kAttAdhE | காட்டாமல் | kAttAmal | காட்டிய | kAttiya | காட்டாத | kAttAdha |
| மாட்டு | mAttu | மாட்டாதே | mAttAdhE | மாட்டாமல் | mAttAmal | மாட்டிய | mAttiya | மாட்டாத | mAttAdha |
| ஆட்டு | Attu | ஆட்டாதே | AttAdhE | ஆட்டாமல் | AttAmal | ஆட்டிய | Attiya | ஆட்டாத | AttAdha |
| தாலாட்டு | thAlAttu | தாலாட்டாதே | thAlAttAdhE | தாலாட்டாமல் | thAlAttAmal | தாலாட்டிய | thAlAttiya | தாலாட்டாத | thAlAttAdha |
| அலம்பு | alambu | அலம்பாதே | alambAdhE | அலம்பாமல் | alambAmal | அலம்பிய | alambiya | அலம்பாத | alambAdha |
| கிளம்பு | kiLambu | கிளம்பாதே | kiLambAdhE | கிளம்பாமல் | kiLambAmal | கிளம்பிய | kiLambiya | கிளம்பாத | kiLambAdha |
| அனுப்பு | anuppu | அனுப்பாதே | anuppAdhE | அனுப்பாமல் | anuppAmal | அனுப்பிய | anuppiya | அனுப்பாத | anuppAdha |
| வளர் | vaLar | வளராதே | vaLarAdhE | வளராமல் | vaLarAmal | வளர்ந்த | vaLar~ndha | வளராத | vaLarAdha |
| வளர் | vaLar | வளர்க்காதே | vaLarkkAdhE | வளர்க்காமல் | vaLarkkAmal | வளர்த்த | vaLarththa | வளர்க்காத | vaLarkkAdha |

Doubt / Uncertainty

In Tamil, doubt / uncertainty is expressed using the pattern ('verb participle' + 'Alum' + verb).

Some examples:

| | | |
|---|---|---|
| நான் வந்தாலும் வருவேன் | ~nAn va~ndhAlum varuvEn | I may come (but there is doubt - It is also possible that I may not come) |
| மழை பெய்தாலும் பெய்யலாம் | mazhai peydhAlum peyyalAm | It may possibly rain |
| நான் நாளை ஊருக்குப் போனாலும் போவேன் | ~nAn ~nALai Urukkup pOnAlum pOvEn | I may possibly go out of town tomorrow |
| அவர் பணம் கொடுத்தாலும் கொடுப்பார் | avar paNam koduththAlum koduppAr | He (respect) may possibly give money |
| இன்று இந்தியா ஜெயித்தாலும் ஜெயிக்கும் | indRu i~ndhiyA jeyiththAlum jeyikkum | India may possibly win today |
| அவள் பாடினாலும் பாடுவாள் | avaL pAdinAlum pAduvAL | She may possibly sing |
| ரயிலில் உட்கார இடம் கிடைத்தாலும் கிடைக்கும் | rayilil utkAra idam kidaiththAlum kidaikkum | (there) may possibly a place available to sit in the train. |